

Date: 01.11.2022

To

National Stock Exchange of India Limited

Exchange Plaza, Bandra Kurla Complex, Bandra(E),

Mumbai -400051

NSE Symbol- DATAPATTNS

To

BSE Limited

25th Floor, P.J. Towers,

Dalal Street,

Mumbai- 400 001

Company Code: 543428

Sub: Newspaper advertisement of Uaudited Financial Results for quarter and half year ended 30th September, 2022.

Dear Sir/Madam,

Pursuant to Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of Newspaper Advertisement regarding Unaudited Financial Results for quarter and half year ended 30th September, 2022.

We request to take note of the same and oblige.

Thanking You.

For Data Patterns (India) Limited

Manvi Bhasin

Company Secretary and Compliance Officer

Encl as above



அரசின் திட்டங்கள் கடைக்கோழ மக்களுக்கும் கொண்டு சேர்க்க அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள்

மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்

திட்டங்களை மக்களுக்கும் அரசன் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க அர்ப்பணிப்புடன் செய்தி மக்கள் தொடர்பு ஆகிசுரிகள் செயல்பட்பேண்டும் என அமைச்சர்

சாடுந்தன் அறிவறுத்தினர். செய்நித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் சென்னை. மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டல் இலை இயக்குதிகள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு மாவட்ட சம்மு மகைய ஆகாடாடி அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் சென்னை மாநிலக் பெய்றி நிலையக் கூட்டரங்கில் நடைபெற்றது. இச்சுட்டத்தில் செய்றித்துறை

ஆக்கூட்டத்தல் செய்தத்து அம்பதிரி சாழிநாதள் கூழியதாயது சீதி செய்தி செய்தி தொடர்பத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க கூடிய தினைவசங்கள், முளிமன்படரங்கள், புரங்கள், தினைவுச்சின்னங்கள் மற்றும் மண்டன் பற்றும் திலைந்தில்வங்கள் பற்றும் சிலைகள் ஆகியவற்றை பளமரித்தல் மற்றும் வழிசாட்டிப் பலகைகள் கைத்தல் போன்று பணிகளை முறையாக செய்த்ப, வேண்டும். வைத்தல் போன்ற பணிகளை முறையாக செய்திட கோண்டும். புற்றயாக திரம்திட கோண்டும். புறியதாக அறிவிக்கப்பட்டு இன்றும் செயலிபாட்டிற்கு வரசு இட்டங்களை, குறிப்பாக நிலம் தேச்வு செய்யப்படாத பணிகள் போன்றவற்றை காலதம்பதம் ஆகாமல் உரிய குறைகளின் தத்துழைப்போடு, சப்பந்தப்பட்ட மாவட்ட கிலைக்டிகளிடம் ஒதுஅழப்போடு, சரிபாத்ப்பட்ட மலைட்ட கலிலக்டிகளிடிய் எடுத்துசில்கிற இடங்களை தேர்வு செய்று பலவிகளை நடியிபர் 13-ம் தேதிக்தல்வாக முடித்து திட்டங்களை தொல்கி வண்டும், மாவர் கருவக்டர்களுடன் கலந்தாலோனித்து முறுதி காள் முகவ் பிரைவ தெருக்கி காள் முகவ் போன்ற திகழ்சிகளிக்கு மின்று மாவட்ட கணைத்துக் சென்று இவை மின்சாம், கணைத்துக் சென்று இவை மின்சாம், கணைத்துக்கும்படுகின்ற திட்டங்கள், பத்திரைவளை இதுகும்படுகின்ற மேனான்னைத் துறையின் முலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள், பத்திரிசையாளர்



ித்தடங்கள் உருவாக்கல் பே .டங்களை விளக்க வேண்டும்.

வழித்தடங்கள் உருவாக்கல் போரை நிட்டங்களை விளக்க வேண்டும். அதில் பயன்பேற்ற பயனாக்கலில் ஒற்காணல் செய்றிகளை வெளியிட ஏற்பாறி செய்ற நிட்டங்களில் பயன்களைக் கடைக்கோடியில் பயன்களைக் கடைக்கோடியில் மன்களைக் கடைக்கோடியில் இருவைகள் இருவைக்கும். புதிறிகை பற்றும் சொறைவக்காட்சிகள் மூலம் இவ்வாற செய்றிகள் வெள்கையில் இவ்வாறிசெய்று செய்றிகள் வெள்கையில் இவ்வாறிசெய்று செய்றிகள் கொள்கும் புலம் அறின் நிட்டங்களை பூறியிலு செய்றிகள் கொள்கும் புலம் அறின் நிட்டங்களை பூறியில் புலக்காயிரக்கையில் இருவில் மான்பட்ட கலெக்க அடன் இணைத்த செய்றியாளிக்காக் மூலியாளிக்கும் புலக்கிப்புறுவரிக்கர்.

மேலும், அரசு குறித்த எறிம்றை மற்றும் தவறான பெற்றன் பாவும்போது அசிசெய்றிகள் தவறான செய்றகாள் என எடித்துச் கொல்லும் கைவைக் கிறிப்புணர்களாடு இருக்க கோல்றும். அவ்வாறு வந்த தமறாக செய்றி அக்க என்பதை மக்கரைக்க குழ்த்துக் கொல்லா கிறுக்கு கடிறாக இதனாக் உல்காவமான நேடித்திருக்கிறது எடுத்துச் கொல்வுமான நிருக்கு எக்க நடத்திருக்கிறது என்பது மக்கரிடம் போய்ச்சேரும். இவ்வாறு டூனைக்கர் கழிகளிட்டத்தின் இயக்குளர் கி.ப. குறுக்கட்டத்தின் இயக்குளர் கி.ப. குறுக்கட்டத்தின் கடுதல் இயக்குகள் நடக்கும் வாவேற்புகையற்றின்று இக்கட்டத்தின் கடுதல் இயக்குகர் நடக்கும் வாவேற்புகையற்றின்று இக்கட்டத்தின் கடுதல் இயக்குகர் நடக்கும் வாவேற்புகளையற்றின்று இக்கட்டத்தின் கடுதல் இயக்குகர் மேலும், அரசு குறித்த எதிர்மறை சுளம் சுவமான செய்கிகள்

அன்னாடுக்கைகில், மட்டிக்கியில் விரத்தியில் நடிகியில் சடையானில், மட்டிக்கியில் விரத்தியில் நடிகியில் சடிகியில் விரத்தியில் கூடிகியில் கடிகியில் கூடிகியில் கூடிகியியில் கூடிகியில் கூடியில் கூடியில் கூடிகியில் கூடிகியில் கூடிகியில் கூடியில் கூடியில் கூடிய

ஆடையாக டாட்டாளைய மற்றது. சொன்றமான என்பதாரும்.
கடல் மிம்மையை, திலியல் விளுவுகளைதற் நித்த செருத்தடன் என்ற குடைந்ததும் பெற்ற இருந்த இருத்த கொத்தது விடுக்கு இருத்த செருத்த கொத்ததும் செருத்த இருந்த குறுத்த கொத்தது விடுக்கு இருத்த செருத்த தடமாகுக்காக, கண்ணமாகல் பண்டு மேறுத்தும் தேற் மாக கடல் ஆனாக்கிய மற்றுகளுக்கும் மாகுற்றவர்களும் இருந்தும் விடித்த இருக்கு ஒரு குறிய மாகும் இருக்கும் மற்றுக்கும் முறுக்கும் முறுக்கும் அதுக்காக வடிவும் இருக்கும் மற்றுக்கும் இருக்கும் வழுக்கும் இருக்கும் பெறுக்கும் மற்றுக்கும் இருக்கும் மற்றுக்கும் அருக்கும் இருத்தில் பெறுக்கும் விடுக்கும் மற்றுக்கும் விடுக்கும் இருக்கும் பெறுக்கும் கூறுக்கும் விடுக்கும் இருக்கும் விடுக்கும் இருக்கும் கடிவிறுக்கும் விடுக்கும் இருக்கும் விளிக்கும் வி குறித்துகளைகள் கடும் பெறுக்கும்

அசையாச் சொத்தின் விவரம்

என் ஏ 123 பொண் ஆயிற்கு பிண்டியி வரைக்கும் எழு தளத்தில் பிளக் ஏ 4 756 அது ஆடி பற்றமைத் கொண் கொண்டுக்கு விளக் ஏ 65 ஆக்கும் என்னைக்கும் பினக்க கொண்டுக்கு மிறக் கட்டிய டெயில் விளக்கும் படம்படுக்கு பின்ற மற்றும் மாக்கி கட்டிய டெயில் பினக்கு வரைத்தனர். அது மூறுக் மாக்கி கட்டிய டெயில் படம்பைகள் விளத்தில் அதைத்தனரு முறித்தன்கில் பெடம் திறுக்கும் கேர்க்கும் அதைத்தனரு முறித்தன்கில் பெடம் திறுக்கும் கேர்க்கும் முறிக்கையும் வெள்ளை மற்றுக்கும் கொண்டைய் திறுக்கும் 783 ஆறு முடி முற்களையும் கொண்

இத்தியாழ்கள் இந்துக்கிய விருந்த அதிகையி இத்தியாழ்கள் இந்துக்கு விருந்து அத்துக்கு செக்லுரிவுசேஷன் அண்ட கிண்ஸ்ட்ரக்ஷன் ஆஃப் ஃபையலன்றியல் அமெட்ஸ் அண்ட் எனபேசல்லிலெண்ட்ஆஃப் செக்லூரிட்டி இண்டரஸ்ட் சட்டம் , 2002 (தி ஆக்ட்) வீன் 13(2) பிரிவின் கீழ் அறிவிப்பு

்ப்பாட் என் எச், முதல் தாம், பிளக் பி, சன்று ச்பாகட்ஸ், பிளக் பி, சன்று செய்கட்டுவர் வன 1944, வெங்கட்டுவர் நகர் எஸ், என் 109/2, பெக்கிச்சும், என்போல் மன்பட்டம். சோன்னா மேல்லர், தமிழ்தாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி நாளை சந்தீப்பு

மணிப்பூர். வங்காள் (பொறுப்பு) (பொறுப்பு) உள்ள இல. சணேசனின் இல்ல விழாவில் பங்கேற்ப தற்காக மேற்கு வங்காள தற்காக மேற்கு முதலமைச்சர் பாளர்றி நாளை சென்னை வ மம்தா

பாளர்தி தாளை செல்லை வருல்றார். இந்த திலையில் அவர், முதலமைச்சர் மு.சு.ஸ்டாலினை முறித்து பேச இருக்கிறார். பச இருக்கறார். உள்ளார்' என் இதுதொடர்பாக தமிழக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தவ.1- அசு தேற்ற வெளியிட்ட ஸ்ரி. மேற்கு செல்நிக்குறிப்பில், 2தி கவர்காசக தேறி (தானை) மாவை புர் உள்ள தம்ழகத்துக்கு வருகை வசனின் இஸ்ல தமும் மேற்கு வங்க ம் பங்கேற்ப மாநில முதலமைக்கர் முதலமைச்சர் மந்தா பாளர்ஜி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ். டா.வி. ைன மு. க. பை ... சென்னையில் அவரு புகாம் அது வ ல க த் இ ல் தேறின் உத்தித்து போ உள்ளார்' என்று

தமிழகம் முழுவதும் 6ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீஸ் அனுமதி

பாடியில் சாட்டித்த அக்கோயர் மாதம் உத்தேதி தமிழகம் முழுவதும் போலர் நடத்த ஆர்.எஸ்.என். அமைப்பு போலீஸ் அலுமதி சோரி இருந்தது. இதற்கு அலுமதி இருந்து இதற்கு அனும்ற முழுக்கப்பட்டது. ஆன்ல் தவம்பர் நேதேத் ஆர்.எஸ். எஸ். போவிக்கு அலும்ற வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையின் அதன் அடிப்படையின்

வருக்)ற கிதேத் ஆர்.எஸ்.எஸ். Gundate

நிலுவையில் உள்ள தொகை (கு.) (டி)

ஞ. 15,77,747.33/-(ரூபாய் பதினை லட்சத்வ ----

அனுமத் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 31 இடங்களில் பேரணி நடத்த ஆர்களில்களி. அமைப்பு அனுமதி கேளி உள்ளது. சட்டம்ஒழுத்து உள்ளது. சட்டபஞ்ழுவகு பிரச்சியனமை கருத்தில் ~்(*உரும் Glamelmilleb. கொக்கிடும், ஐகோிட் வழுக்காட்டு ப்பைபியில் அதுமதி வழக்க கள்ம முடிவு எடுக்க வேண்டும் என்று மாவட்ட போகுகி குப்பி எண்டு சி தே கீ அற் வு இர

டி.ஜி.பி. அலுவலக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: சி.பி.சி.ஐ.மு. கூடுதல் டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமனம்

சா (750) பு. ஜி.பி மன்னை, நடிப் நமிழக காலல் துறையில் நடிப் எஸ். நடிப்பிற பு. கூடுதல் டி.நி.பி.மாக நபித்கி மற்றப்பட்டுள்ளனர். நபித்து கூடிக்கும் டி.நி.பி.மாக நமிழக சில நடித்து டி.நி.பி.மாக நமிழக சிறைத்துறை டி.நி.பி.மா. மணியற்றி எந்த கனில்குமார் டூ.நி.பி.மா.நடி. டி.நீ.பி.மாக பணியாற்றி வந்த ஒநில் கூந்த ஆல்வோர் டூ.நி.பி.மா.நடி. தனிக்குந்த நம்வு பெற்றனர். அவிக்குந்த நம்வு பெற்றனர். அவிக்குந்த நம்வு பெற்றனர். அவிக்குந்த கூடியின் முற்றத்தாம் விளையமட்டு நடைபெற்றது. அவிக்கர் உட்புக்கும் கொண்டனர். அவிக்குக்கு நினைவு பிக்கணும் டி. அவிக்குக்கு நினைவு பிக்கணும் டி. அவிக்குக்கு நினைவு

அப்படுகள் வழங்களர். இந்த விழாவில் சென்னை போலீஸ் மட்டுகள் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர்த்காரிகள் சலந்த கொண்டனர். களில்றுமர் சிய், அக்க் அத்தி ஆகியோர் ஒய்வு செய்றதைத் தொடர்ந்த அவர்களுக்கு பகுலாக ஆகியோர் அப்படுக்கு பகுலாக இதைபொடிய உயர்கள் செய்பட்டனர். ஆகியியை உயர்கள் அக்கிகள் ஆகியியை உயர்கள் கூறுக்க ஆகியியை உயர்கள் கூறுக் ஆதியியை அப்பகுமார் இந்தி தெயர்கிட்டது. உள்ளார். அவர் தியமிக்கப்பட்டு உள்ளார். அவர்

பி சிநி நியம் 60 ப்பி
பி. அத்தஸ்துக்கு பணியிறக்கம்
செய்யப்பட்டுள்ளது.
கைபி கிறைம் வந்த
புளியற்றி வந்த அடிபி. யாக
அம்பிரைக்குறை
மாற்றப்பட்டுள்ளனர்.
அதி.பி. யாக
அம்பிருள்களர்.
அதி.பி. யாக
அம்பிருள்கள் கூரம் கிறைம்
புனிப்புக கூடுதல் அத்தல்களக
குறைக்கப்பட்டுள்ளது.
சக்கம்மையக்கள் பிறிவை சென்னைக
தலைமையக
கட்டுகள் புனிவி
தனிக்கைக்கும் பிறிவை சென்னைக
தலைமையக
கட்டுகள் குடித்தல் அத்தல்குமாக
தலைமையக
கட்டுகள் அதிக்கம்
கணிப்பார். சென்னைக் பொரும்பிரிகு
ஐஜி. ராற்கள் ஆயுதப்படை மூழியாக
மாற்றப்பட்டு உள்ளாக்.

DATA PATTERNS

டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) லிமிடெட்

(முன்பு இண்டஸ் டெக்கைட் பிரைவேட் விமீடெட் என்று அழைக்கப்பட்டது)

CIN-1 72200TN1998PI C061236

பரிட்/(2/2001) (1995) பரியில் இரும்பரிய முற்றும் அரும்பரிய முறிய முறிய

		(pwds an	ம். EPS தவித்த					
	I	Ambiena agago		garláms	god'ácia	- continue	genfáma	
		Oscionina segui		Ommunit eggs	Greisann sag	Oniwittin.egg	Oribidious.	
a).	விவரங்கள்	30-QuiQ. sks.sk- 2022	30- g 9-ir -2022	50-CarúCu airuir- 2021	30- GriGLA A+ 2022	30-Gericoicut- 2021	\$1- ació -202	
1	கொயல்பாடுகளின் மூலம் வருவால்	88.16	68.38	59.22	156 53	96.45	310.8	
11	இதர வருவய	1.85	1.70	0.30	3.55	0.72	3.9	
III	பெரத்த வருவாய் (1+11)	90.01	70.08	59 57	160 08	97.17	211.9	
ı۷	செல்வுகள்: 3) உபயோகப்படுத்திய மூலப்பொருட்களின் விலை b) செயல்பாட்டில் உள்ள வேலை மற்றும் முடிக்கப்பட்ட	46.65	28.31	18.24	74.96	26.20	91.5	
	பொருட்களின் மாற்றங்கள் c) பணியாளக்களின் நலன்களுக்கான செலவுகள்	(15.68) 19.14	(4.15) 17.50	(0.78) 14.60	(19.83) 38.64	(5.19) 28.12	(5.5) 62.3	
	ம்) இத் செய்வு ம்) தேவ்மானம் / கடன் நீச நிதி	1.22 2.13	1.56 1.98	2.60 1.52	2.77 4.11	4.81 2.96	10.0 6.6	
	ி) இதர செலவுகள் பெசத்த செலவுகள் (IV)	7.89 61.35	5.47 50.68	6.60 42.78	13.36 112.01	9.48 66.38	21.3 187.4	
٧	வரி மற்றும் அளதரண செலவீனங்களுக்கு முத்தைய லாமம் / (தஷ்டம்) (II-IV)	28.68	19.42	16.74	48.08	30.79	127.3	
٧I	அசைத்ரண் செல்வீணங்கள்							
VII	வக்கு முன் லைம் / (இழப்பு) (V-VI)	28.66	19.42	16.74	48.08	30.79	127.3	
Vili	வரிச் செயவு (ஒத்திகைக்கப்பட்டவரி உட்ட)	7.61	5 18	3.85	12 79	7.57	33.4	
ΙX	இக்காகத்திற்களை கைபல் / (இழப்பு) (VII-VIII)	21.05	14.24	12.89	35.29	23.22	93.9	
х	இதா விரிவான வருமானம் / (இழப்பு) (நிகா வரியில்)	0.23	(0.29)	0,04	(0.06)	0.08	(1.15	
χı	இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் / (இழப்பு) (IX+X)	21.28	13.95	12.53	35.13	23.30	92.6	
All	பங்கு மூல்தன மதிப்பு (முகமதிப்பு தன் ரூ.2)	10.38	10.38	9.35	10.38	9.35	tu.3	
XIII	கிற பங்கு ள ள்						206.2	
ΧίV	மூலதன் பங்குக்கள் வருவரம் (EPS) முகமதிப்பு தலர் ரூ. 2" (அடிப்படை மற்றும் தீர்த்த)	4.06	2.74	2.76	6.80	4.97	19,4	

பபுகள் இத்தியங்கு மிகர்த்தனை வரிய (பட்டியலிடுத்துக்கள் கடமைகள் சுற்றும் பிற யெரியிடுகளுக்காள தேவைகள்) தெறிமுறைகள் 2016, மிதி என் 33 இன் ஆடிப்படைகில், டோட்டா பேட்டன்ஸ் (இத்தியர்) லியிட்டின் ("இறுவோல்") செய்பெட்பம் 30, 2022 இம் முடியைந்த காலாண்டு மற்றும் அமையாளிடுகள் தளிக்கால் செய்யப்படாத திதிறை முடியுகள் தனின்கைக் குழுவால் ஆன்டுல்சயர்கார். இதனிட் மாக்கர் 37, 2022 கூட்டத்தில் இறுவளத்தில் இயக்குக்கள் குறுவால் முப்புதல் அயிக்கப்பட்டுமேறு. இறுவாகத்தின் எட்டப்பூக்ய தவரிக்காளமாக்கர் பேறந்தைதிய அதிதால் (முடியுகளை அமக்கிக்குள்ளை).

திறுள்ளவன க.ட.க. 2013, 4886q 125 நடி இன்மக உடபடுத்திய விதிகள் மற்றும் இருதியாவில் biorgions மற்றுகங்கள்ளப்பட்ட 100 கணக்கியம் மற்றும் இந்திய கணக்கியம் நாதிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கோம் மற்றும் அளக்ட்டு முதன்மைகளுக்கு ஏற்ப நிதிற்கை முடிவுகள் அளகிக்காள் நின்னது

கணகலால் ஒருவலை 100 இயக்கப் பாபடின்றன. படி அறுக்கையட்டையும் மற்று மாகும் இவகை இடக்கிற செய்தல் உட்பட்டி மற்றும் 50,52,555 இறுகளை நிடி 200 ஆற்றுக் மற்றும் 20,52,555 இறுகளை பிறும் அடக்கிற செய்தல் உட்பட்டி மற்றும் 50,52,555 மற்றுகளை பிறும் வைதற்களை மிறும் மறிகளை செய்தும் இடி மற்று மற்றுகள் இருக்கிற மிறும் இறிகள் இவருக்கிறது. இவருக்கிறது மறிகள் இருக்கிற மறிகள் இறிகள் இவருக்கிறது. இவருக்கு அம்பதிற இவருக்கிறது. இவருக்கிற மறிகள் இறிகள் இவருக்கு இவருக்கும் இவருக்கு இவருக்கும் இவருக்கு இவருக்கு

IPO மற்றும் IPO வுக்கு முன் ஒதுக்கீடு செய்த பங்குகள் மூலம் கிடைத்த வருமானத்தை. திகா IPO செலவினங்களை (GST உட்பட). பயன்படுத்திய விவங்கள் இன்றைகளைய

ारे का इन्हें म	englåGarer Ggränskneher im,	30 தெப்பெங்க் 2022 வரை பயன்படுத்தப்பட்டது	30 செப்பெற்பர் 2022 வரை பான்படுத்தபட்டத்து
இலுவளத்தால் பெறப்பட்ட இலுளவலில் உள்ள கடங்களை முன்கூட்டியே செலுத்துதல் அல்லது திருப்பிச் செலுத்துதல்	80.08	60.00	
செயல்பாட்டு மூலதனத் தேவைகள்	95.19	66 68	28 51
தற்போதுள்ள வசதியை மேம்படுத்துதல் மற்றும் விரிவக்கம் செய்தல்	59.84	30.30	29.54
டுலுவனத்தின் பொதுவான நோக்கத்திற்காக	66 31	64.19	2.12
பொத்த தொளை	781 42	221 25	60 17

செப்டெந்பர் 30, 2622 இல் முடிவடைத்த அரையான்டில், கோலிட் - 19 தெசந்றுநேடம் திறுவைத்தில் திதிச் செயல்திறவில் பாதிப்ப

நிறுவன் குழு சாவாக டேட்டா பேட்டர்க்கல் (இத்திவர்) விடுடெட் பூர்விலாசிகாபாலன் ரங்கராஜன் களலவர் மற்றும் நிர்வாக இயக்குளர் DIN : 00643456

இடம்: சென்னை நாள்: அக்டோய் 31, 2022

இந்தியா ரேடியேட்டர்ஸ் லிமிடெட்

CIN: L27209TN1949PLC000963 பதிவு அலுவல்கம்: 88, மவுண்ட சேருடு, கிண்டி, சென்னை - 600 032. Tel: 044-40432210 மின்னஞ்சல்: கேடுர்ள்ளவில்லா.com இணையதளம்: www.indiaradialors.com

30 செப்பம்பர். 2022 அன்று முடித்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத திதிதிலை முடிவகள்

	वर्तिया प्रकारक		ущём влежений			(printed market)	
es). araka			30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022
			igualeure Germannings	Contains regis	(godláma Strockou rygy	Gartins Germina 1950	Service of
1.	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	1 82	1.79	081	3.61	0.90	4.51
2	காவத்திற்கான திகர வாபம்/(நஷ்டம்) (அரசதாரன வகைகள் மற்றும் வரிக்கு முன்)	(21.48)	(25.88)	(71.12)	(47.34)	(120.50)	711.83
3.	காலத்திக்கான திகா சாபம்/(நஷ்டம்) (வரிக்க முன் அசாதாரண வகைகளுக்குப் பின்)	(21.46)	(25.88)	(71.12)	(47.34)	(120 50)	711.83
4.	காயத்திற்காண நிகர மாபம்/(தஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்குப் பின்)	(17.14)	(21.67)	(65.74)	(38.81)	(109 98)	489.65
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (உள்ளடங்கிய வாபம்/(நஷ்டம்)						i
	காமத்திற்கானது (லரிக்குப் பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்குப் பின்)	(17.14)	(21.67)	(65.74)	(38.81)	(109.98)	489.65
6.	சம்பங்கு மூலதனம்	90 00	90.00	90.00	90.00	90.00	90 00
7.	(அதுக்கிடுகள் (மறுமதிப்பீடு தனிர்)	-		-			(513 88)
8.	ஒவ்வொரு பங்கிற்கான வருவாய். [ரு.10/ ஒவ்வொன்றும்]			ĺ			1
	• Wild Charles	(1.90)	(2.41)	(7.30)	(4 31)	(12.22)	54.41
	- இயக்கிய	(1 90)	(2 41)	(7.30)	(4.31)	(12 22)	54.41

இடம்: சென்னன

அங்கீகாரம் பெற்ற அதிகாசி இத்தியாபுல்ஸ் ஹவுஸிஸ் ஃமைனான்ஸ் லிமிடெட்

ி வந்தம் எவகை சையும்பரு இத்துக்கிய எழுத்வ கும்ப மித்தே கையக்கிறம். கைதேடு தாபர்ப்பர்கி கண்டுக்கு வைத்துண்ணை என்றதின். பல்லிலிகுகுகிற சூ குடப்பர்க்கிகள்கு விழுக்கைகளும் கூறுக்குகளுக்கு திடம்பர்களே கைக்கிற கண்டிகள்கள் கிக்களது நாகைப் முராப்படும். அப்படுகள்

iPhone output likely to fall 30% as 3 Covid curbs hit major China plant

PLAN B. Foxconn working to boost output at another facility to make up for the shortfall

Reuters

Production of Apple Inc's Production of Apple Inc's Production of Apple Inc's much as 30 per cent at one of the world's biggest factories next month due to tightening Covid curbs in China, said a person on Monday.

Manufacturer Poxconn, formally Hon Hai Precision Industry Co Ltd, is working to boost production at another factory in Shenzhen city to make up for the short-fall, said the person, declining to be identified as the information was private.

Its main 2hengshou plant central China, which cemploys about 200,000 people, has been rucked by discontent over stringent measures to curb the spread of Covid, with several workers fieding the site over the weekend.

The possible impact on

The possible impact on production comes amid a traditionally busy time for electronics makers ahead of



BREAD AND BUTTER, Foxconn is Apple's biggest iPhone-maker, producing 70% of iPhone ship

the year-end holiday season, which is also a prime time for vendors such as Apple. Foxcom, on Sunday, said it was bringing the situation under control and would co-ordinate back-up production with other plants to reduce any potential impact. Its share price closed down 1.4 per cent on Monday versus a 1.5 per cent rise in the broader market.

second person familiar with the situation said many workers remained at the Zhengzhou plant and that production was continuing.

production was continuing.

ZERO-COVID POLICIES
Under China's Ultra-strict
zero-Govid policies, localities must act swiftly to quell
outbreaks, with measures including full-scale lockdowns.
Pactories in affected areas
are often allowed to stay
open on condition they operate under a closed loop systemwhere staff live and work
on-site. Businesses have said
such arrangements pose numerous difficulties.
On October 19, Pixxonn
banned dining at canteens at
the Zheng/Ronu plant and required workers to eat meals
in dormitories. It said production was normal.

duction was normal.

unction was normal.

The measures led to people who said they worked at the site venting frustration about their treatment and provisions via social media.

DATA PATTERNS

DATA PATTERNS (INDIA) LIMITED

AUDITED STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30° SEPTEMBER 2022

CIN: L72200TN1998PLC061236
Registered Office: Plot H9: Fourth Main Road, SIPCOT IT Park, Strusser, Chennai 603103, Tamil Nactu India

		Quarter Ended		Half Yea	Year Ended		
	1			Unaudited	Unaudited	Audited	
SI. No.	PARTICULARS	September 30. 2022	June 30, 2022	September 30, 2021	September 30, 2022	Audited September 30, 2021	March 3 2022
5	Revenue from Operations	88.16	68.38	59.22	156.53	96.45	310.85
\$}	Other income	1.85	1 70	0.30	3 55	0.72	3.96
Ħ	Total Income (I+II)	90.01	70.08	59.52	160.08	97.17	314.81
îV	Exponsion a) Cost of materials consumed b) Changes in mixences on such in progress and finished goods c) Employee benefits superious d) Finance cost e) Exponsion Cost e) Exponsion (Americation f) Other expenses Total Exponsion (f)	46 65 (15 68) 19 14 1,22 2,13 7 89 61,35	28 31 (4.15) 17 52 1.55 1.98 5.47 50.66	18.24 (0.78) 14.60 2.80 1.52 8.60 42.78	74 96 (19 83) 36 64 2.77 4.11 13 36 112.01	26.20 (5.19) 28.12 4.81 2.96 9.48 86.38	91.55 (5.52 62.35 10.95 6.63 21.35 187.43
٧	Profit before exceptional items and Tax (III-IV)	28.66	19.42	16.74	48.08	30.79	127.3
M	Exceptional items				•		
VII	Profit / (Loss) before (ax (V-VI)	28.66	19.42	16.74	48.08	30.79	127.3
Viil	Tax expense (including deferred tax)	7.61	5.18	3 85	12.79	7.57	33 4
iχ	Profit / (Loss) for the period (VII-VIII)	21.05	14.24	12.89	35.29	23.22	93.9
х	Other Comprehensive Income / (Loss) (net of tax)	0.23	(0.29)	0.04	(0.06)	0.08	(1.15
XI	Total Comprehensive Income / (Loss) for the period (IX+X)	21.28	13.95	12.93	35.23	23.30	92.8
XII	Paid up equity share capital (Face value of Re 2 each)	10.38	10 38	9.35	10.38	9.35	10 34
XXI	Other Equity						206 24
ΧIV	Carrings per oquity share (EPS) of face value of Rs 2 each* (Basic and Davled)	4.06	2.74	2.76	6.80	4.97	19.48

FPS is not acquaissed for the quader ended 30° June 2022. Quader and half year ended 30° September 2022 and 30° September 2021

- The above unavorated financial results for the quarter and fail year ended September 30, 2022 of Data Patterns (India) Limited (Tibe Company') in and recommended by the Andii Committee and supervised by the Board of Directors of the Company at its meeting feld on October 31, 2022 or terms the SEBI (Libing Obligations and Disclosure Requirements) Regulators, 2015. The Statutory Auditors of the Company has expressed an unmoduloresal feasity.

- invariance only assistant to upwards pagement.

 The Company has considered into bytick Offering (IPO) of its keptly shares, comprising a fresh issue of 51.42.425 expty shares (including Pre-IPO) placement of 10.39.861 expty shares) and offer for soin of 59.52.520 equity shares by the oxising seeing share-hooses at an offer price of Rs. 585 per expty share (Rs. 577 for Pre-IPO) placement I). Pursuant to the IPO, the equity shares were added on December 22, 2021 and failed on the BSEL limited and National Stock Exchange of India Limited on December 24, 2021.

detais of utilization of proceeds from IPO and pre-IPO placement, net of IPO expenses (inclusive of GST) are as follows

	PARTICULARS	As per the objects of the Issue	Utilized upto 30° September 2022	Un-utilized as at 30" September 2022			
	Prepayment or repayment of outstanding borrowings availed by our Company	60.08	60.08				
	Working capital requirements	95.19	66 68	28.51			
	Upgradation and expansion of existing facility	59 84	30 30	29 54			
	General Corporate purposes	66.31	64,19	2.12			
	Total	281.42	221.25	60.17			
			-M. observed - d Conserve				

The figures for the quarter ended September 30, 2021 are arrived as balancing figures between audited figures for the quarter ended June 30, 2021, which have not been subjected to audit or limited review by the statutory auditors.

For and on behalf of the Board DATA PATTERNS (INDIA) LIMITED

Mara Ca THE HINDU GROUP

Visitors stuck as Shanghai Disney shuts down times in three days, it said. Neither the Shanghai government nor the Disney resort gave further details. The resort had on Saturday said that it had

Reuters Beşing

Sharghai's Disney Resort abruptly suspended operations on Monday to comply with Covid prevention measures, with all visitors at the time of the announcement directed to stay in the park until they return a negative test for the virus.

virus.
The resort said at 11:39 am local time (03:39 GMT) it would immediately shut the main theme park and surrounding areas including its shopping street until further notice to comply with virus curbs.

The Shanghai government



the park until they return with a negative test for Covid

request for comment. Pos-conn is Apple's biggest iPhone-maker, producing 70 per cent of iPhone ship-ments globally, which in turn makes up 45 per cent of the Taiwanese firm's revenue, analysts at Taipei-based Pu-bou Research said this month

bon Research said this month.

It also builds the device in India, but its Zhengzhou factory assembles the majority of its global output. A

results of their tests before they could leave. Anyone who had visited the park since October 27 would need to test for Covid three

had on Saturday said that it had started operating with a reduced workforce to comply with Coord measures. The theme park continued to operate rides for visitors stuck in the park during the closure on Monday, social-me-diausers reported. Shanghai reported 10 locally transmitted cases for October 30, all of which it said were people without symptoms. The closure marksthelatest disrup-tion for the Shanghai Disnay Resort, which was shut forovet three months during Shanghai's lockdown earlier this year.

būsinessline.

An Investor Education and Awareness Initiative of

Aditya Birla Sun Life



presents



UP FOR THE CASE STUDY **CHALLENGE?**

Participate and put your analytical and creative thinking to the test in this edition of BLoC's Boardroom Challenge. Come be a part of this experiential learning journey.

Registrations open from 25th October till 6th November 2022



TAKE THE ONLINE TEST TO QUALIFY FOR THE SEMI-FINALS

Register and read contest rules at www.blboardroomchallenge.in

Visit the link or scan the QR code



Exchange partner



Knowledge partners





All investors have to go through a one-time KTC (More Your Customer) process. Investors to invest only with SEBI registered Mulual Funds. Eq. further information on KTC. (1st of SEBI registered Mulual Funds and redressal of complaints including details about SEBI SCORES portal, visit link: https://mulutalinda.ditysabiria.appital.com/Investor-Education/education/kyc-and-redressal for butther details.